

# Tamil Murli Quiz 15-12-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.  
இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

**Q.1) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:**

ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த மூன்றாவது கண் கிடைத்துள்ளது. இதற்கு \_\_\_\_\_ என்றும் கூறப்படுகிறது.

- A. ☐ திவ்ய பார்வை
- B. ☒ ஞானக் கண்
- C. ☐ தாய்மையான (சிவில்) கண்கள்
- D. ☐ ஆத்மா கண்

**Explanation:**

**Q.2) கோடிட்ட இடத்தை சரியான விடை கொண்டு நிரப்பவும்:**

\_\_\_\_\_ என்று பார்க்கும் பொழுது கர்ம இந்திரியங்கள் சஞ்சலப்படாது என்பதை புத்தி மூலமாகப் புரிந்துள்ளீர்கள்.

- A. ☐ ஆத்மா
- B. ☒ சகோதர சகோதரர்
- C. ☐ அனைவரும் பரிஸ்தா
- D. ☐ சகோதரி

**Explanation:** முன்னால் பரமாத்மாவைப் பாருங்கள். ஆக அவர் அகால பீடத்தில் அமர்ந்துள்ளார். இது போல சகோதரர்கள் பக்கமும் பாருங்கள். தன்னை ஆத்மா என்று உணர்ந்து பிறகு சகோதரனிடம் உரையாடுங்கள். சகோதரனுக்கு நாம் ஞானம் கொடுக்கிறோம். சகோதரி அல்ல. சகோதர சகோதரர்கள்.

**Q.3) சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:**

எதனை சகித்துக் கொள்ள வேண்டி வரும்?

- A. ☐ துக்கம் சுகம்
- B. ☐ நிந்தை புகழ்
- C. ☐ மானம் அவமானம்
- D. ☒ மேலே கூறிய அனைத்தும்

**Explanation:**

**Q.4) சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கவும்:**

யாராவது தப்பும் தவறுமாகப் பேசினார்கள் என்றால், கோபப்பட்டார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும்?

- A. ☒ நீங்கள் மௌனமாகி விடுங்கள்
- B. ☐ அவர்களை அமைதி அடைய செய்ய வேண்டும்
- C. ☐ ஆத்ம அபிமானி ஆகிவிடுங்கள்
- D. ☒ ஒரு பொழுதும் வாயால் சப்தம் போடாதீர்கள்

**Explanation:**

**Q.5) கோடிட்ட இடத்தை சரியான விடையை கொண்டு நிரப்பவும்:**

பாபா நாங்கள் சில நேரங்களில் மிகுந்த குஷியில் இருக்கிறோம். சில நேரங்களில் குஷி குறைந்து போய்விடுகிறது என்று குழந்தைகள் கூறுகிறார்கள். எனவே இப்பொழுது பாபா புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார் - மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறீர்கள் என்றால் \_\_\_\_\_.

- A. ☐ ஓம் சாந்தி
- B. ☒ மன்மனாபவ
- C. ☐ சாட்சியாக இருக்கவும்
- D. ☐ நல்ல முறையில் கவனம் செலுத்தவும்

**Explanation:**